மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக்பாட்சா : தலைவர் அவர்களே, அப்படி எந்தவிதமான புகாரும் வரவில்லை. ஆலோசனைக் குழு என்பது அங்கு உட்கார்ந்துகொண்டு ஆலோசனை சொல்வது அல்ல. குறிப்பிட்ட வழக்குகளிலே உதவி செய்வதற்காக அந்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் வழக்கு மன்றங்களிலே சென்று வாதிடுவதுதான் முறையாக இருந்து வருகிறது. எனவே அப்படிப்பட்ட குறைபாடுகள் இல்லை.

9-10 மணி

திரு. வீ. பெ. துரைசாமி : (மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்) : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த இலவசக் கழகம் மற்றும் ஆலோசனைக் குழுவின் மூலமாக வழக்கறிஞர்களை நியமிப்பதற்கு மிகவும் காலதாமதம் ஆகிறது. ஆகவே சென்னையிலிருந்து அந்தக் குறிப்பிட்ட மனுவை அல்லது கோப்பை அனுப்புகின்ற நேரத்தில் அந்தந்த கிளைக் கழகத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு வழக்கறிஞர் போடவேண்டும் என்ற ஒரு ஆலோசனை வழங்கப்படுமா என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மூலமாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக்பாட்சா : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகுஉறுப்பினர் சொல்லுவதுபோல் குறிப்பிட்ட ஒன்று இரண்டு பிரச்சினைகள் என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. ஒரு குறிப்பிட்ட வழக்கிலே பாப்பர் சூட் பைல் செய்து நம்பர் ஆவதற்கு 6 மாத காலத்திற்கு மேல் ஆகிவிட்டது. உடனடியாக அது தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே மாண்புமிகு உறுப்பினர் சொன்ன அறிவுரை குழுவிற்கு அறிவுறுத்தப்படும்.

சிறைச்சாலைகளுக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் உணவுப் பொருட்கள்.

*5323 திரு. ப. சுந்தரம் :

மாண்புமிகு சட்டத் துறைஅமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா

தமிழ்நாட்டிலுள்ள சிறைச்சாலைகளுக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் உணவுப் பொருட்கள் வழங்க அரசிடம் திட்டம் உள்ளதா ?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக்பாட்சா : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

தமிழ்நாட்டிலுள்ள எல்லா மத்திய சிறைகளுக்கும், அரிசி, சர்க்கரை, ரவை போன்ற கட்டுப்பாடு செய்யப்பட்ட, உணவுப் பொருட்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக

1990 ஏப்ரல் 5]

வும், பருப்பு, எண்ணை போன்றவை கதர் கிராமத் தொழிற் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவும், கொள்முதல் செய்யப்படு கிறது. மற்ற பொருட்கள், மத்திய சிறைகளுக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக பெறப்படுகிறது.

திரு. பெ. சு. திருவேங்கடம் ; மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சிறைச்சாலைகளில் உணவுப் பொருட்கள் மற்றும் சிறைகளுக்கு வேண்டிய மற்றப் பொருட்கள் கூட்டுறவுத் துறையின் மூலமாக வழங்கப்படுவதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். ஆனால் எங்களுடைய கவனத்திற்கு வருவது இன்னும் சில நேரங்களில் டெண்டர் மூலமாக, தனியார் இடத்திலிருந்து வாங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அந்த முறை அறவே ஒழிக்கப்படுமா என நான் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக்பாட்சா ; மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சில வேளைகளில் டெண்டர் மூலமாக கொடுக்கின்ற பொருட்களின் விலை குறைவாக இருக் கிறது. கிளைச் சிறைகளைப் பொறுத்தவரையில் அரிசி, மற்றும் எண்ணெய் வகைகள், கதர் கிராமத் தொழில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவும் மற்றவை வருடாந்திர ஒப்பந்தக்காரர்கள் மூலமாகவும் பெறப்படுகின்றன.

திருமதி பாப்பா உமாநாத்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இப்படி வாங்கக்கூடிய பொருட்கள் சிறையில் உள்ள கைதிகளுக்குப் பயன்படுவதற்குப் பதிலாக அதிகாரி களால் திருடப்படுவதாக பல ஆண்டுக் காலமாக செய்திகள் வந்து அதன் மூலமாக சிறைச்சாலைகளில் ஒரு அமைதி இன்மை ஏற்பட்டு இருப்பது அமைச்சர் அவர்களுக்குத் தெரியுமா ? அது சென்ற ஆட்சியோடு நின்றிடாமல் இந்த ஆட்சியிலும் தொடரா மல் நிறுத்தப்படுவதற்கு அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா ?

மாண்புமிகு பேரவைத் தலைவர் ; வினாக்களில் குற்றச் சாட்டுகள் கூடாது.

திரு. ஒய். வெங்கடேஸ்வர தீட்சிதர் : மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, ஜெயிலுக்கு கூட்டுறவுத் துறையின் மூலம் சப்ளை செய்யப்படும் பொருட்களின் தரம் கம்மியாக இருக் கிறது. பிரைவேட் செக்டார் அதாவது டெண்டர் மூலமாக சப்ளை செய்யப்படும் பொருட்களின் தரம் நல்லதாக இருக்கும். ஏன் என்றால் கூட்டுறவுத் துறையில் பேரலல் கவர்ன்மெண்ட் செய்வதுபோல் அவர்கள் நினைக்கிறார்கள். அங்கே கூட்டுறவுத் துறையில் பணிபுரிகின்ற அதிகாரிகள், சிப்பந்திகள் என்ன நினைக் கிறார்கள் என்றால் நாம் பேரலல் கவர்ன்மெண்டு செய்கிறோம்.

நம்மை கேட்பதற்கு ஒருவரும் இல்லை என்று சொல்லி எந்தச் சாமானாக இருந்தாலும் தகுதி அற்ற சாமான்கள் கோவில்கள் மற்ற பொது நிறுவனங்களைப் போல சிறைச்சாலைகளுக்கும் சப்ளை செய்யப்படுகிறது, ஆகவே அதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக்பாட்சா : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் திரு. தீட்சிதர் சொல்வது போல் கருத்து ஒன்று இருந்து வருகிறது. இதை அரசு மூலமாக அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

திரு. கே. ஆர். சுந்தரம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சிறைகளுக்கு உணவுப்பொருட்களைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக அளிப்பதாகச் சொன்னார்கள். எனக்குத் தெரிந்த வரையில் கிளைச் சிறைகளிலும், மத்திய சிறையிலும் முக்கியப் பொருட்கள் குறிப்பாக காய்கறிகள் இன்றைக்கு தனியார்த் துறை மூலமாகத்தான் விநியோகிக்கப்படுகின்றன. அவைகளையும் கூட்டுறவுத் துறையில் வாங்குவதற்கு, அவற்றை முறையாக வாங்குவதற்கு என்று கண்காணிப்பதற்காக, ஒரு குழுவை அமைக்க மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன் வருவார்களா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக்பாட்சா : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இப்போதே குழு பெரியப் பிரச்சினையாக இருக்கிறது. இன்னும் குழுக்களை உருவாக்கி இன்னும் பெரிய பிரச்சினையாக்க விரும்பவில்லை. ஆனால் உறுப்பினர் அவர்கள் சொல்வது போல் கூட்டுறவுத் துறையின் மூலமாக வாங்கப்படுகிறது. எங்கெல்லாம் சாத்தியம் இல்லையோ அங்கே தனிப்பட்ட முறையில் வாங்கப்படுகிறது. ஆனால் குறிப்பாக தரத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

9.15 மணி

திரு. மு. இராமநாதன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பொதுவாக சிறைச்சாலைகளிலே கூட்டுறவுத் துறையின் மூலமாக அரிசி, பருப்பு அல்லது சர்க்கரை போன்ற உணவுப் பொருட்கள் வாங்கப்படுவது உண்மை என்றாலும்கூட எதிர்பாராத நிலையில் ஏதேனும் கிளர்ச்சிகள் ஏற்பட்டு ஆயிரக் கணக்கானவர்கள் திடீரென்று சிறைச்சாலைகளுக்குள்ளே ஒரு பெரும் கூட்டம் வருகிறபோது, அப்போது அவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களை தனியாரிடத்திலேயிருந்து பெறுவதுதான் நடைமுறை வழக்கமாக இருக்கிறது. எந்தச் சூழ்நிலையிலும் சிறைச்சாலையில் இருக்கின்ற கைதிகளுக்குக் கூட்டுறவுத் துறையின் மூலம்தான் எல்லா பொருள்களையும் வாங்குவது என்பதை ஒரு முறையாக மேற்கொள்ள அரசு தகுந்த உத்தரவு

வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS

பிறப்பிக்குமா என்று நான் மாண்புமிகு அமைச்சர் அவர்களிடத்திலேயிருந்து அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக்பாட்சா : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் திரு. இராமநாதன் அவர்கள் அடிக்கடி சிறைச்சாலைக்கு சென்று வந்தவர்கள். சிறையைப் பற்றிய அதிக அனுபவம் அவர்களுக்கு உண்டு. ஆகவே, அவர்கள் கூறியதை மனதிலே கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்திரவாதத்தை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. யூ. கே. வெள்ளிங்கிரி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சிறைச்சாலைகளிலே வழங்கப்படும் உணவுப் பொருள்கள், கூட்டுறவுத் துறையிலோ அல்லது தனியாரிடத்திலோ வாங்கக்கூடிய பொருள்கள், அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் மிகவும் கெட்டு விடுகின்ற காரணத்தினால், அதையே சிறைக்கைதிகளுக்குப் போடக்கூடிய நிலைமை இருக்கிறது. அது தவிர்க்கப்படுமா? அதே நேரத்தில் கெட்டிருக்கக்கூடிய பொருட்களை, யார் விநியோகம் செய்தார்களோ அவர்களுக்குத் திருப்பி அனுப்பி அவர்களிடமிருந்து அரசு நஷ்டஈடு பெறுமா என்று நான் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக்பாட்சா : மாண்புமிகு தலைவர் அவர்களே, நான் தெரிந்துகொண்ட வகையில், அன்றாடம் எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் வேண்டுமென்று கேட்டு வாங்குகிறார்கள். அப்படி தவறு நேர்ந்திருக்குமேயானால் அதை சுட்டிக்காட்டினால் அதுபற்றி நடவடிக்கை எடுக்கப்படும். மாண்புமிகு உறுப்பினருடைய கேள்வியில் உள்ள குறைகள் நிவர்த்திக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. வி. தம்புசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சிறைச்சாலையிலே உள்ள கைதிகளுடைய உணவு அளவை கூட்டுவதற்கு அரசிடம் செயற்குறிப்பு உள்ளதா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக்பாட்சா : மாண்புமிகு தலைவர் அவர்களே, அப்படி ஒரு செயற்குறிப்பு தற்போது இல்லை.

மக்களது பிரச்சனைகளுக்காக இயக்கங்களில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு உணவு வழங்க ஒதுக்கப்படும் தொகை.

*7682 திருமதி பாப்பா உமாநாத் :

மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) மக்களது பிரச்சினைகளுக்காக இயக்கங்களில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு உணவு வழங்க மிக சொற்பத் தொகை ஒதுக்கப்பட்டிருப்பது அரசுக்குத் தெரியுமா ?